

---- இடைவிடா சகாய அன்னையின் நவநாள் ----

ஓ! இடைவிடா சகாயத்தாயே / நீர் அருள் நிறைந்தவள் / தாராள குணமும் உடையவள் /  
இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே /  
பாவிகளின் நம்பிக்கை நீரே/

அன்புள்ள அன்னையே உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும் / உமது கரங்களில்  
இரட்சணயம் உண்டு / நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறோம் /  
நாங்கள் உமது பிள்ளைகள் /

அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும் / ஏனெனில் உமது  
பாதுகாவலில் இருந்தால் எங்களுக்குப் பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து  
எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகின்றீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும்  
நீர் / நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர். உமது திருக்குமாரனும் எங்கள்  
சகோதரருமான கிறிஸ்து நாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது நீர் எம் அருகில்  
இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம்.

சோதனை வேளையில் உமது சகாயத்தை தேட அசட்டை செய்வதால் / எங்கள்  
ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம் / ஓ இடைவிடா  
சகாயத்தாயே எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும் / கிறிஸ்துநாதரிடம் அன்பையும்  
இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும் / என்றும் உமது சகாயத்தை நாடும்  
மனதையும் / உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத்தாரும்.

சதா சகாயமாதாவுக்கு புகழ்மாலை

சுவாமி, கிருபையாயிரும்  
கிறிஸ்துவே, கிருபையாயிரும்  
சுவாமி, கிருபையாயிரும்  
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.  
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.

பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி  
இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி  
இரட்சியும் சுவாமி

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர்திரு நாமம் உடைத்தான இடைவிடா சகாய மாதாவே .... எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே.... எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் ஆபத்தான வேளையில் நான் அதனை ஜெயம் கொள்ளும்படி . . . . . எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

எங்களுடைய முழுமனதுடன் இயேசுவை நேசிப்பதற்கு . . . . . எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக்கியத்துக்கு உள்ளாவேனாகில் அதினின்று தப்பி சீக்கிரம் எழுந்திருக்கும்படி. . .எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

பசாசின் ஊழியத்தில் ஈடுபடும் படியான சகாத தளையில் நான் சிக்கிக் கொள்வேனாகில் அத்தளையை தகர்த்தெறியும்படி . . .எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

தீவிர பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் சீக்கிரம் ஞான ஊணம் கொள்ளும்படி . . .எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங்களைப் பெறுவதிலும் கிறிஸ்தவப் பக்திக்குரிய கடமைகளைப் பக்தியாய் செய்வதிலும் ..எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது . . .எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

என் சீவியத்தில் வரும் துன்ப சோதனைகளிலும் . . .எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

என்னுடைய சுபாவ துர்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், நன்னெறியில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும்படி நான் செய்யும் முயற்சிகளிலும் . . .எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய்கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என்பலம் குறைந்து போகும்போது . . .எனக்கு சகாயமாக வாறும் சகாயமாதாவே

இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைக் கைவிட நான் கடைசி மூச்சை வாங்கி என்

ஆத்துமம் என் சரீரத்தை விட்டுப் பிரியப் போராடும் போது . . .எனக்கு சகாயமாக  
வாரும் சகாயமாதாவே

உம்மை நான் எப்பொழுதும் நேசித்து பூஜித்து சேவித்துப் பிரார்த்திக்கும்படி . . .எனக்கு  
சகாயமாக வாரும் சகாயமாதாவே

ஓ! என் தேவதாயாரே என் கடைசிநாள்பரியந்தம் என் கடைசி மூச்சு  
பரியந்தம் . . .எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய  
இயேசுவே....எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய  
இயேசுவே....எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய  
இயேசுவே... எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக

சர்வ வல்லமையும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்குத்  
துணைபுரியும் வண்ணம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாவை உமது ஏகக் குமாரனுக்கு  
மாதாவாக்கத் திருவுளமானீரே! இவருடைய வேண்டுகூலால், அடியோர்கள் பாவ  
கொள்ளை நோயைத் தீர்த்து பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சேவிக்கும்  
வரத்தை எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதர் வழியாக எங்களுக்கு  
கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். -ஆமென்.